எண்ணிக்கைக்குத் தகுந்தாற்போல் பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. இதுவரையில் தமிழக முதல்வர் அம்மா அவர்கள் மூன்று அரசு பொறியியல் கல்லூரிகளை ஆரம்பித்து, ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், ஆணையை வழங்கியிருக்கிறார்கள். அதோடுமட்டுமல்ல, எதிர்காலத்தில் எந்தெந்தப் பகுதிகளில் பொறியியல் கல்லூரி தொடங்கப்பட வேண்டுமோ, அந்தந்த இடங்களில் தொடங்குவதற்கான நேரம் வருகிறபோது, மாண்புமிகு முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர்வாயிலாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *வினா வரிசை எண் 214, மாண்புமிகு உறுப்பினர் திரு. கே. உலகநாதன், மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் அவர்கள்.*

214—

கூட்டுறவு மருந்துக் கடை

***22158—திரு. கே. உலகநாதன்:**

மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா—

திருத்துறைப்பூண்டி தொகுதி, கோட்டூர் ஊராட்சி மற்றும் முத்துப்பேட்டை பேரூராட்சியில் கூட்டுறவு மருந்துக் கடைகள் அமைக்க அரசு ஆவன செய்யுமா?

மாண்புமிகு திரு. செல்லூர் கா. ராஜு, கூட்டுறவுத் துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், பேரளம், திருத்துறைப்பூண்டி மற்றும் மன்னார்குடி ஆகிய பகுதிகளில் திருவாரூர் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலையின்மூலம் 4 மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் திருத்துறைப்பூண்டியிலுள்ள மருந்தகம் மட்டும் நட்டத்தில் செயல்பட்டு வருகிறது. திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதியிலுள்ள கோட்டூர் ஊராட்சி மற்றும் முத்துப்பேட்டை பேரூராட்சியில் ஏற்கெனவே மருத்துவருடன்கூடிய தனியார் மருந்துக் கடைகள் உள்ளன. இந்த நிலையில் இப்பகுதி கிராமப் பகுதிகளை உள்ளடக்கியது என்பதாலும், மேலும், இப்பகுதியில் செயல்படும்

2013 ஏப்ரல் 15]

கூட்டுறவு நிறுவனங்களில் புதிய மருந்தகங்கள் திறக்கக்கூடிய அளவிற்கு போதிய நிதிவசதி இல்லை என்பதாலும் கோட்டூர் ஊராட்சியில் புதிய மருந்தகம் தொடங்க சாத்தியக்கூறுகள் இல்லை. இருப்பினும், முத்துப்பேட்டை பேரூராட்சிப் பகுதியில் தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணையத்தின்மூலம் கூட்டுறவு மருந்தகம் அமைக்க சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, அதன் அடிப்படையில், உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு துறையின் சார்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவரின்வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் திரு. கே. உலகநாதன் அவர்கள்.

திரு. கே. உலகநாதன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கூட்டுறவு மருந்துக் கடை, சாதாரண ஏழை, எளிய மக்கள் குறைந்த விலையில் தரமான மருந்துகளை வாங்குவதற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட கடையாகும். ஆகவே, அந்த வகையில், இன்றைக்கு மருந்துக் கடைகளில் காலம் கடந்து விற்கக்கூடிய மருந்தாக இல்லாமல், நல்ல மருந்துகளை விற்கக்கூடிய மருந்துக் கடைகளை தேவையான அளவிற்கு தமிழகத்திலே திறக்க வேண்டும். குறிப்பாக, நம்முடைய மாண்புமிகு அமைச்சர் அவர்கள் திருத்துறைப்பூண்டியிலிருக்கக்கூடிய கூட்டுறவு மருந்துக் கடை நட்டத்தில் செயல்படுவதாகச் சொன்னார்கள். அந்தக் கடை ஒரு மாடியின் கீழ்ப்புறத்தில் இருப்பதனால், பொது மக்களுக்கு அந்தக் கடை இருப்பதே தெரியாது. ஆகவே, ஏழை, எளிய மக்கள் நல்ல மருந்துகளை வாங்கி பயன்பெற வேண்டுமென்று சொன்னால், பொதுமக்களுக்குத் தெரியக்கூடிய வகையில் விளம்பரம் செய்து, அந்த மருந்துக் கடைகளை கோட்டூரிலும், முத்துப்பேட்டை பேரூராட்சியிலும் திறப்பதற்கான முயற்சியை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் எடுக்க முன்வருவார்களா என தங்கள்வாயிலாக அறிய விரும்புகிறேன்.

முற்பகல் 10–50

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு திரு. செல்லூர் கா. ராஜு: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, திருத்துறைப்பூண்டி பகுதியில் செயல்படும்

[2013 ஏப்ரல் 15

மருந்துக் கடைகள் மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் சொன்னதைப்போல், மக்கள் அதிகமாக வராத, மக்கள் புழக்கம் அதிகம் இல்லாத இடத்தில் அமைந்திருக்கிறது. தற்போது விற்பனையை அதிகரிக்கும் வகையிலும், மக்களுக்கு சிறப்பாகச் செயல்படுகின்ற வகையிலும் பேருந்து நிலையம் அருகில் கடையைத் திறப்பதற்கான முயற்சிகள், கூட்டுறவுச் சங்கத்தின்மூலம் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், கோட்டூர் மற்றும் முத்துப்பேட்டை வட்டாரத்தில் மருத்துவருடன்கூடிய தனியார் மருந்துக் கடைகள் செயல்பட்டுவருவதனால், மருந்துக் கடைகள் கூடுதலாகத் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாக உள்ளன. அங்கு இருக்கக்கூடிய கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் நிலவள வங்கிகள் நலிந்த நிலையில் இருக்கின்றன. இதனடிப்படையில், அங்கு கூட்டுறவுச் சங்கத்தின்மூலமாகக் கடைகள் திறப்பது இயலாத காரியம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் இங்கு ஒரு கருத்தைச் சொன்னார்கள். இன்றைக்கு தரமான மருந்துகள் குறைந்த விலையில் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சொன்னார்கள். இந்தியத் திருநாட்டில் வாழும் மனித தெய்வம் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு அம்மா அவர்கள் பொறுப்பேற்றபிறகு, (மேசையைத் தட்டும் ஒலி) இன்றைக்கு தமிழகத்தில் 170 மருந்தகங்கள் செயல்படுகின்றன. கூட்டுறவு மருந்து கடைகளில் 170 மருந்தகங்களிலும், மருந்துகளின் விற்பனை விலையிலிருந்து 12 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதம் வரை இன்றைக்கு குறைத்துக் கொடுக்கப்படுகின்றது. அதேநேரத்தில், தனியார் மருந்துக் கடைகளில் பார்த்தீர்கள் என்று சொன்னால், விற்பனை விலையிலிருந்து வரி போட்டு விற்பனை செய்வார்கள். அங்கே, சென்ற ஆட்சியில், போலி மருந்துகள் விற்பனை நடந்ததாக பத்திரிகைகளில் எல்லாம் வந்தது. அதெல்லாம் தற்போது தவிர்க்கப்பட்டிருக்கிறது. (குறுக்கீடுகள்)

மாண்புமிகு பேரவைத் தலைவர்: இல்லை. அது தவிர்க்கப்பட்டிருக்கிறது என்றுதான் சொல்கிறார். உட்காருங்கள். (குறுக்கீடுகள்) ஒன்றும் இல்லை. உட்காருங்கள். (குறுக்கீடுகள்) தவிர்க்கப்பட்டது என்றுதான் சொல்கிறார். (குறுக்கீடுகள்) தவிர்க்கப்பட்டது என்றுதான் சொல்கிறார். அதில் ஒன்றும் இல்லை. (குறுக்கீடுகள்) மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் அவர்கள். (குறுக்கீடுகள்) உட்காருங்கள். மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் அவர்கள்.

2013 ஏப்ரல் 15]

மாண்புமிகு திரு. செல்லூர் கா. ராஜு: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நான் தவறான கருத்தைச் சொல்லவில்லை. (குறுக்கீடுகள்) இன்றைக்கு கூட்டுறவு மருந்தகங்களில் . . (குறுக்கீடுகள்)

மாண்புமிகு பேரவைத் தலைவர்: இல்லை, தவிர்க்கப்பட்டது என்று அமைச்சர் சொல்லிவிட்டார். உட்காருங்கள். (குறுக்கீடுகள்) உட்காருங்கள். (குறுக்கீடுகள்) இல்லை, தவிர்க்கப்பட்டது என்று சொல்லிவிட்டார். உட்காருங்கள். (குறுக்கீடுகள்)

மாண்புமிகு திரு. செல்லூர் கா. ராஜு: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கடந்த மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் இதுபோல் நடந்தது. தற்போது அது தவிர்க்கப்பட்டிருக்கிறது. (குறுக்கீடுகள்) சரியா? நான் சொல்கிறேன். . . (குறுக்கீடுகள்)

மாண்புமிகு பேரவைத் தலைவர்: உட்காருங்கள். (குறுக்கீடுகள்) நீங்கள் முதலில் உட்காருங்கள். (குறுக்கீடுகள்) அமைச்சர் ஒன்றும் தவறாகச் சொல்லவில்லை. 'தவிர்க்கப்பட்டது' என்றுதான் சொல்கிறார். மேற்கொண்டும் அதைப் பற்றிப் பேச வேண்டியதில்லை. (குறுக்கீடுகள்) இல்லை, உட்காருங்கள். (குறுக்கீடுகள்) இல்லை, உட்காருங்கள். (குறுக்கீடுகள்) நீங்கள் உட்காருங்கள். (குறுக்கீடுகள்) இந்த அரசினுடைய நிலைப்பாட்டை அவர் சொல்லிக்கொண்டிருக்கிறார். (குறுக்கீடுகள்) இல்லை, இந்த அரசினுடைய நிலைப்பாட்டை அவர் சொல்லிக்கொண்டிருக்கிறார். அதைத் தவறு என்று சொன்னீர்கள் என்றால் எப்படி? (குறுக்கீடுகள்) இந்த அரசாங்கத்தினுடைய நிலைப்பாட்டை அவர் சொல்கிறார். (குறுக்கீடுகள்) உட்காருங்கள். (குறுக்கீடுகள்) அதெல்லாம் ஒன்றும் இல்லை. நீங்கள் உட்காருங்கள். (குறுக்கீடுகள்) மாண்புமிகு அமைச்சர், நீங்கள் பதில் சொல்லுங்கள். (குறுக்கீடுகள்)

மாண்புமிகு திரு. செல்லூர் கா. ராஜு: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நான் ஒன்றும் தவறான கருத்தை இந்த மாமன்றத்திலே சொல்லவில்லை. Ranitidine, Glaxo என்ற கம்பெனிகள் உள்ளன. அதேபோன்று lable ஒட்டி, கடைகளில் விற்பனை செய்தது உண்டு. அதேபோல் இங்கு இருக்கின்ற டாக்டர்களுக்கு . . .(குறுக்கீடுகள்)

மாண்புமிகு பேரவைத் தலைவர்: உட்காருங்கள். (குறுக்கீடுகள்) அமைச்சர் பதில் சொல்கிறார். நீங்கள் இப்படிச் செய்தால் என்ன அர்த்தம்? (குறுக்கீடுகள்) அவைத் தலைவர் நான் நிற்கிறேன். நீங்கள் உட்காருங்கள். (குறுக்கீடுகள்) அமைச்சர் பதில் சொல்லுங்கள்.

[2013 ஏப்ரல் 15

மாண்புமிகு திரு. செல்லூர் கா. ராஜு: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நான் தவறான கருத்தைச் சொல்லவில்லை, நான் அந்த ஆட்சியைப் பற்றிக் குறை சொல்ல வேண்டும் என்பதற்காகச் சொல்லவில்லை. இதுபோல் எல்லாம் இருந்தது. மக்கள் அன்றைக்கு என்ன செய்தார்கள், இதுபோல் இருக்கின்றது... (குறுக்கீடுகள்) நான் சொல்ல வருவதற்கு முன்பாக. . . (குறுக்கீடுகள்) நான் இருந்ததைத்தான் சொல்கிறேன். (குறுக்கீடுகள்)

மாண்புமிகு பேரவைத் தலைவர்: திரு. செங்குட்டுவன், உட்காருங்கள். (குறுக்கீடுகள்) இல்லை, நீங்கள் உட்காருங்கள். (குறுக்கீடுகள்) நீங்கள் பேரவைத் தலைவரைப் பார்த்துத்தான் பேச வேண்டும். நீங்கள் அமைச்சரைப் பார்த்துப் பேசுவது நியாயம் இல்லை. (குறுக்கீடுகள்) உட்காருங்கள். (குறுக்கீடுகள்) நீங்கள் direct–ஆக அமைச்சரிடம் பேசக்கூடாது. உட்காருங்கள். (குறுக்கீடுகள்) நீங்கள் நேரடியாக அமைச்சரிடம் பேசக்கூடாது. (குறுக்கீடுகள்) பேரவைத் தலைவர் மூலமாகத்தான் நீங்கள் பேச வேண்டும். (குறுக்கீடுகள்) இல்லை உட்காருங்கள். (குறுக்கீடுகள்) அமைச்சர் அவர்கள் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். உட்காருங்கள். குற்றச்சாட்டு ஒன்றும் இல்லை. (குறுக்கீடுகள்) அவர் குற்றச்சாட்டு ஒன்றும் சொல்லவில்லை. (குறுக்கீடுகள்) இதற்கு மேல் பேசக் கூடாது. திரு. எஸ்.எஸ். சிவசங்கர், உட்காருங்கள். (குறுக்கீடுகள்) நீங்கள் செய்வது முறையல்ல. கேள்வி நேரத்திலே இப்படி நேரத்தை வீணடிக்கிறீர்களே! நீங்கள் உட்காருங்கள். (குறுக்கீடுகள்) கேள்வி நேரத்தில் இதுபோன்று பேசுவது தவறு.

முற்பகல் 10–55

மாண்புமிகு திரு. செல்லூர் கா. ராஜு: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தனியார் கடைகளில் 8 சதவிகித வரி போட்டுக்கொண்டிக்கிறார்கள். (குறுக்கீடுகள்)

மாண்புமிகு பேரவைத் தலைவர்: அமைச்சர் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார். நீங்கள் இதுமாதிரி செய்வது நியாயமில்லை. (குறுக்கீடுகள்) உட்காருங்கள். இதுமாதிரி நீங்கள் செய்துகொண்டிருந்தால், நான் நடவடிக்கை எடுக்க வேண்டிவரும். (குறுக்கீடுகள்) உட்காருங்கள். மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் அவர்கள்.

2013 ஏப்ரல் 15]

மாண்புமிகு திரு. செல்லூர் கா. ராஜு: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்த மாதிரி நிலைகளெல்லாம் தவிர்க்கப்பட்டு, தற்போது தனியார்களும் தரமான மருந்துகளை விற்பனை விலையிலேயே விற்கின்ற அளவிற்கு, அரசு இந்தக் கடைகளைத் திறந்ததன்மூலமாக நடவடிக்கை எடுத்திருக்கிறது. மக்களுக்கு தரமான மருந்துகள் நியாயமான விலையில், குறைந்த விலையில் கிடைப்பதற்கு மாண்புமிகு அம்மா அவர்களுடைய அரசு, கூட்டுறவு மருந்தகங்களைத் திறந்ததன்மூலமாக இப்போது ஒரு புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக்கொள்கிறேன். முன்பு மருந்துகளை விற்கின்ற கடைகளையெல்லாம் பார்த்தீர்களென்றால், ஏற்கெனவே மருந்துகளை எல்லாம் அவர்களே விற்றுவிடுவார்கள். நாம் இப்போது கூட்டுறவுக் கடைகளைத் திறந்ததால், தனியார் மருந்தகங்களை வைத்துள்ளவர்கள் ஒரு டாக்டரை பக்கத்தில் வைத்துக்கொண்டு இலவசமாக வைத்தியம் செய்து, மருந்து விற்பனை செய்து அதன்மூலமாக இலாபம் சம்பாதிக்கின்றனர். எனவே, இப்படிப்பட்ட சூழ்நிலையில், மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் குறிப்பிட்டிருக்கின்ற அந்த இரண்டு ஊர்களிலும், கோட்டூர், முத்துப்பேட்டை போன்ற பகுதிகளில், கூட்டுறவு மருந்துக் கடைகளைத் திறக்க முடியாது என்ற சூழ்நிலையை மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்கு மாண்புமிகு பேரவைத் தலைவர்வாயிலாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் திரு. கே. உலகநாதன் அவர்கள்.

திரு. கே. உலகநாதன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்த இடங்களில் மீண்டும் மருந்துக் கடைகளை அவசியம் திறக்க வேண்டுமென்று மாண்புமிகு அமைச்சர் அவர்களைக் கேட்டுக்கொள்வதோடு, இரவு நேரங்களில் 10–00 மணிக்கு மேல் தனியார் மருந்துக் கடைகளை மூடிவிடுகின்ற காரணத்தினாலே, அவசரத்திற்குக்கூட நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகளை வாங்க முடியாத சூழ்நிலை இருக்கிறது. ஆகவே, கூட்டுறவு மருந்துக் கடைகளை, 24 மணி நேரமும் இயங்கக்கூடிய மருந்துக் கடைகளாக மாற்றுவதற்கான நடவடிக்கையை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் எடுப்பாரா என தங்கள்வாயிலாகக் கேட்டு அமர்கின்றேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் அவர்கள்.

[2013 ஏப்ரல் 15

மாண்புமிகு திரு. செல்லூர் கா. ராஜு: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் சொல்லியிருக்கின்ற கருத்து குறித்து எதிர்காலத்தில் அரசு, கூட்டுறவுத் துறை அதிகாரிகளோடு கலந்தாலோசித்து, தக்க நடவடிக்கை எடுப்பதற்கு பரிசீலிக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் திரு. ப. டில்லி பாபு அவர்கள்.

திரு. ப. டில்லி பாபு: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழகம் முழுவதும் மருத்துவமனை இருக்கின்றது என்று சொன்னாலும், மருத்துவமனைக்கு மருந்து வாங்கச் செல்வதற்கு 10 கிலோ மீட்டர், 15 கிலோ மீட்டர் செல்லவேண்டியிருக்கிறது. எனது அரூர் தொகுதி, கோட்டப்பட்டி, சிட்லிங் பகுதிகளிலிருந்து மருந்து வாங்குவதற்கு தீர்த்தமலை அல்லது அரூர் போகவேண்டியிருக்கிறது. இப்படிப்பட்ட நகரங்களுக்கும், பேரூராட்சிகளுக்கும் அல்லது ஊராட்சி ஒன்றியங்களுக்கும் அரசே தரமான, காலாவதியாகாத மருந்துகளை—கடந்த ஆட்சியிலே காலாவதியான மருந்துகளெல்லாம் விற்கப்பட்டதை கவனத்திற்குக் கொண்டுவருகின்றேன் (மேசையைத் தட்டும் ஒலி)—பல்வேறு திட்டங்களில் மானிய விலையில் அளிப்பதைப் போன்று, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவுரையோடு மருந்துகளை, அரசாங்கத்தினுடைய கூட்டுறவு மருந்துக் கடைகளில், மானிய விலையிலே வழங்குவதற்கான திட்டத்தை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் கொண்டுவருவார்களா என்பதையும், எனது அரூர் தொகுதி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர் போன்ற பேரூராட்சிகளில் கூட்டுறவு மருந்துக் கடைகளைத் திறப்பதற்கு அரசு முன்வருமா என்பதையும் தங்கள் வாயிலாகக் கேட்டு அமர்கின்றேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு திரு. செல்லூர் கா. ராஜு: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஏற்கெனவே கூட்டுறவுச் சங்கங்கள் சார்பாகத்தான் இந்தக் கடைகள் நடத்தப்படுகின்றன. விற்பனைச் சங்கங்கள் இணையத்தின்மூலமாக நடத்தப்படுகின்றன. விற்பனை விலையிலிருந்து 12 சதவீதத்திலிருந்து 15 சதவீதம் வரைக்கும் குறைந்த விலையில் அந்த மருந்துகள் விற்கப்படுகின்றன. மானிய விலையில்

2013 ஏப்ரல் 15]

வழங்குவது என்றால் முடியாது. ஏற்கெனவே குறைந்த விலையில்தான் விற்கப்படுகிறது. மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் குறிப்பிட்டபடி இதிலிருந்து மேலும் குறைத்து விற்பதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது இல்லை. இந்த மருந்துகளையெல்லாம் தற்போது கூட்டுறவுத் துறை அதிகாரிகள்மூலமாக மொத்தமாகக் கொள்முதல் செய்து, ஒவ்வொரு சங்கங்களுக்கும் தேவையான அளவுக்கு, என்னென்ன மருந்துகள் வேண்டுமென்று கேட்கின்றார்களோ அவற்றை அனுப்பும்போது, இன்னும் குறைந்த விலைக்குக் கொடுப்பதற்கு மாண்புமிகு அம்மா அவர்களுடைய அரசு எதிர்காலத்திலே பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோன்று மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் கூறியிருக்கின்ற அந்த இரண்டு இடங்களிலும் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின்மூலமாக மருந்துக் கடைகள் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

முற்பகல் 11–00

மாண்புமிகு பேரவைத் தலைவர்: பேரவையின் முன்னனுமதியுடன் வினாக்கள்–விடைகள் நேரம் நீட்டிக்கப்படுகின்றது. மாண்புமிகு உறுப்பினர் திரு. இரா. தமிழ்ச்செல்வன் அவர்கள்.

திரு. இரா. தமிழ்ச்செல்வன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நித்தம் ஒரு திட்டம் என புத்தம் புது சாதனையைப் படைத்து வரும் புண்ணிய பாரதத்தின் புனிதர், இன்றைய தமிழகம், நாளைய பாரதம் எங்களது புரட்சித் தலைவி அம்மா அவர்களின் மலர்ப் பாதங்களை வணங்குகின்றேன். (மேசையைத் தட்டும் ஒலி) திண்டுக்கல் என்றால் பூட்டு, திருப்பதி என்றால் லட்டு, பெரம்பலூர் என்றால் ஸ்பெக்ட்ரம் என்று பேசவைத்தவர்கள் மத்தியில், மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் நல்ல மணம் உண்டு என்று சொன்ன பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் கொள்கைகளை, இலட்சியங்களைத் தாங்கிப் பிடித்து, பொற்கால ஆட்சியை நடத்தி வரும் எங்கள் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் (மேசையைத் தட்டும் ஒலி) பெரம்பலூர் மாவட்ட மக்களுடைய ஏக்கத்தைப் போக்கும் வண்ணம், திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய குன்னம் சட்டமன்ற உறுப்பினர் திரு. சிவசங்கரன் அவர்கள் தொகுதியில் விவசாயப் பெருமக்களின் நீண்டநாள் ஏக்கத்தைப் போக்கும்வண்ணம், மருதை ஆற்றின் குறுக்கே ரூபாய் 108 கோடியில் மிகப் பெரிய அணைதேக்கம் கட்டுவதற்கு

ஆணையிட்டுள்ளார்கள், பெண்கள் உயர் கல்வி பெறும் வண்ணம், இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையிலே விதி 110-ன்கீழ், எங்கள் புரட்சித் தலைவி மாண்புமிகு அம்மா அவர்கள் குன்னம் தொகுதியில் கலை அறிவியல் உறுப்புக் கல்லூரி தொடங்கிட ஆணையிட்ட, மாதிரி பள்ளியைத் தொடங்குவதற்கு ஆணையிட்ட மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு பெரம்பலூர் மாவட்ட மக்களின் சார்பிலே அம்மா அவர்களின் மலர்ப் பாதங்களில் கோடானு கோடி நன்றி மலர்களைக் காணிக்கையாக்குகிறேன். பெரம்பலூர் சட்டமன்ற தனி தொகுதியில் குறும்பார் பேரூராட்சியில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். (மேசையைத் தட்டும் ஒலி) அவர்கள் பயன் பெறுகிற வகையில், அந்தப் பேரூராட்சிப் பகுதியில், கூட்டுறவு மருந்துக் கடை புதியதாகத் தொடங்குவதற்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் முன்வருவார்களா என மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள்வாயிலாகக் கேட்டு அமர்கின்றேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு திரு. செல்லூர் கா. ராஜு: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் அவர்களுடைய கோரிக்கைகள் அதிவிரைவிலே பரிசீலிக்கப்பட்டு, மாண்புமிகு அம்மா அவர்களுடைய ஆணையைப் பெற்று, உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள்வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா வரிசை எண் 215, மாண்புமிகு உறுப்பினர் திருமதி க. அழகுவேலு, மாண்புமிகு பால் வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள்.

215—

பால் குளிரூட்டும் நிலையம்

***7279—திருமதி க. அழகுவேலு:**

மாண்புமிகு பால் வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா—